

01. பின்வருவனவற்றில் எது பொது நாட்குறிப்பில் பதிவிடக்கூடிய கொடுக்கல் வாங்கல்
1. மீள் விற்பனை நோக்கில் கொள்வனவு செய்யப்பட்ட எல்லா உருப்படிகளும்
 2. காசிற்கு வாங்கப்பட்ட நடைமுறையல்லாத சொத்துக்களின் பெறுமதி
 3. நடைமுறையல்லாத சொத்துக்களின் எல்லாக் கொள்வனவுகளும்
 4. விற்பனையினை நோக்காகக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட எல்லாக் கடன் கொள்வனவுகளும்
 5. கடனடிப்படையில் வாங்கப்பட்ட நடைமுறையல்லாச் சொத்துக்களின் பெறுமதி. (.....)
02. இரட்டைப் பதிவு தொடர்பான விதிகளுள் பிழையான விதி பின்வருவனவற்றுள் எது?
1. சொத்து அதிகரிப்பு வரவு சொத்து குறைவு செலவு
 2. செலவீனம் அதிகரிப்பு வரவு செலவீனம் குறைவு வரவு
 3. பொறுப்பு அதிகரிப்பு செலவு பொறுப்பு குறைவு வரவு
 4. வருமானம் அதிகரிப்பு செலவு வருமானம் குறைவு வரவு
 5. சொத்து அதிகரித்தல் செலவு செலவீனம் அதிகரிப்பு செலவு (.....)
03. சரியான கணக்கீட்டு சமன்பாட்டு வடிவம் எது?
1. மூலதனம் + செலவு + பொறுப்பு = சொத்து + வருமானம்
 2. மூலதனம் + வருமானம் + பொறுப்பு = சொத்து + செலவு
 3. மூலதனம் - பொறுப்பு = மூலதனம் + வருமானம் + செலவு
 4. மூலதனம் + சொத்து + செலவு = பொறுப்பு + வருமானம்
 5. சொத்து + பொறுப்பு = வருமானம் + செலவு (.....)
04. மங்கை மல்லிகாவிற்கு 50,000 பெறுமதியான பண்டங்களை விற்பனை செய்தாள். இதற்கு மல்லிகா கொள்வனவு செய்த பொருளில் சில பழுதடைந்த காரணத்தால் அவற்றை மல்லிகா திருப்பி அனுப்பினாள். மங்கையின் ஏட்டில் மூலப் பிரதிக்கான மூல ஆவணங்கள்
1. பட்டியல், வரவுத்தாள், பற்றுச்சீட்டு
 2. பட்டியல், பற்றுச்சீட்டு, வரவுத்தாள்
 3. பட்டியல், பற்றுச்சீட்டு, செலவுத்தாள்
 4. பட்டியல், நாட்குறிப்பு, வரவுத்தாள்
 5. பொருள் விற்பனை, நாட்குறிப்பு, செலவுத்தாள் (.....)
05. நிறுவனத்தின் நாளாந்த பயன்பாட்டிலுள்ள சிறு உபகரணங்கள் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு பாவிக்கக்கூடியதாக இருந்தபோதும் இவைகளை கொள்வனவு செய்த ஆண்டின் வருமானக் கூற்றில் தாக்கல் செய்ய தேவிகா நிறுவனம் தீர்மானித்தது. இங்கு வலியுறுத்தும் எண்ணக்கரு
1. முன்னெச்சரிக்கை
 2. பொருண்மை
 3. அட்டுறு
 4. இணைத்தல்
 5. கால அளவு (.....)
06. நிறுவனம் பகுதி சமமாக்கல் முறையினை அடிப்படையாகக் கொண்டு பொதுப் பேரேட்டிலும், துணைப் பேரேட்டிலும் நடவடிக்கைகளைப் பதிவு செய்கின்றது. இக்கணக்குகள் எவ் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது.
1. பொதுப் பேரேட்டிலும் துணைப் பேரேட்டிலும் இரட்டைப் பதிவுமுறை பின்பற்றல்
 2. இரண்டு பேரேடுகளிலும் ஒற்றைப்பதிவு முறையினைப் பின்பற்றல்.
 3. பொதுப் பேரேட்டில் இரட்டைப் பதிவு முறையும் துணைப் பேரேட்டில் ஒற்றைப்பதிவு முறையும்.
 4. துணைப் பேரேடுகளில் இரட்டைப் பதிவு முறை பின்பற்றல்.
 5. துணைப் பேரேட்டில் இரட்டைப் பதிவுமுறையும், பொதுப் பேரேட்டில் ஒற்றைப் பதிவு முறையும்.

பின்வரும் தரவினைக் கொண்டு 7, 8 ஆகிய வினாக்களுக்கு விடை தருக.

- 2012.09.30 இல் முடிவடைந்த மாதத்திற்கான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு மீதி 750,000
- 2012.09.30 முடிவடைந்த மாதத்திற்கான கடன்பட்டோர் பேரேட்டு மீதி 743,000

இவ் வேறுபாட்டிற்கான காரணம் பின்வருமாறு

- அ) உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை 10,000/= வினால் குறைவாகக் கூட்டப் பட்டிருந்தது.
- ஆ) குறிப்பிட்ட மாதகாலத்தில் அறவிட முடியாதக் கடனாக பதிவுக்கப்பட்ட தொகை 15,000/= வானது விற்பனைப் பேரேட்டில் பதிவிடப்பட்டிருந்தும் பொதுப் பேரேட்டில் எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை.
- இ) விற்பனை நாளேட்டிலுள்ள தொகை 135,000/= தொகையினை விற்பனைப் பேரேட்டில் 153,000/= எனப் பதிவிடப்பட்டிருந்தது.

07. மேலே தரப்பட்டுள்ள வழக்கள் 2012.09.30இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கைச் சீராக்கம் செய்வதற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய வழக்களைத் தெரிவு செய்க.

- | | |
|--------------|--------------|
| 1. அ, ஆ | 2. ஆ, இ |
| 3. அ, இ | 4. ஆ மட்டும் |
| 5. இ மட்டும் | (.....) |

08. 2012.09.30இல் சரியான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு மீதி யாது?

- | | |
|------------|------------|
| 1. 750,000 | 2. 743,000 |
| 3. 725,000 | 4. 753,000 |
| 5. 740,000 | (.....) |

09. LKAS – 02 யின் நோக்கமாகக் கருத முடியாதது பின்வருவனவற்றுள் எது?

1. வரலாற்றுக்கிரய அடிப்படையில் சரக்கிருப்பின் பெறுமதியினை நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டிய முறை
 2. சொத்தாக முன்கொண்டு செல்லப்படும் இருப்பின் கிரயப் பெறுமதியினை உறுதி செய்தல்.
 3. சரக்கிருப்பின் பெறுமதிக்கு பதிவுபடுத்தல்.
 4. சரக்கிருப்பின் பெறுமதியை பிற்காலத்தில் செலவொன்றாக இனங்காண்பதற்கு சிபார்சினைச் செய்தல்.
 5. சரக்கிருப்பின் பெறுமதியை பிற்காலத்தில் வருமானமொன்றாக இனங்காண்பதற்குச் சிபார்சினைச் செய்தல்.
- (.....)

10. ஐந்தொகையில் உரிமையாண்மை நடைமுறைப் பொறுப்புக்கள் என தலைப்புக்கள் வகைப்படுத்தப்படுவதனை வலியுறுத்தும் எண்ணக்கரு பின்வருவனவற்றுள் எது?

- | | |
|---------------------------------|----------------------------------|
| 1. கால அளவு எண்ணக்கரு | 2. தொழில் முழுமைக்கூறு எண்ணக்கரு |
| 3. தொடர்ந்து செல்லும் எண்ணக்கரு | 4. பாதுகாப்பு எண்ணக்கரு |
| 5. வரலாற்றுக் கிரய எண்ணக்கரு | (.....) |

11. LAKS – 16 பாற்கமைய ஆதனம் பொருத்து உபகரணம் தொடர்பான பண்புகளில் அடக்கிக்கொள்ள முடியாதது பின்வருவனவற்றுள் எது?

1. உரிய வணிகத்தினால் உற்பத்திக்கு அல்லாது பொருள் சேவை வழங்கலுக்குப் பயன்படுத்தப்படல் வேண்டும்.
2. ஒரு கணக்கீட்டு வருடத்திற்கு மேலான காலத்திற்குப் பயன்படுத்தும் எதிர்பார்ப்புடையதாக இருக்க வேண்டும்.
3. குறித்த சொத்தினால் எதிர்கால நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றிய பொதுவான உறுதிப்பாடு இருத்தல் வேண்டும்.
4. குறித்த சொத்து தொடர்பாகச் செய்த கிரயம் சாதாரணமாக மதிப்பிடக்கூடியதாக இருத்தல்.
5. பிற்காலச் செலவுகளினால் சொத்தின் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்ட செயற்திறன் மட்டத்தினைவிடக் குறைவாக இருத்தல்.

12. ஸ்ரீ டேரிகா நிறுவனத்தின் சில தகவல் வருமாறு

ஆரம்ப மூலதனம் - 60,000 இறுதி மூலதனம் - 140,000
பற்று - 15,000 மேலதிக மூலதனம் - 25,000 எனின்
நிறுவனம் உழைத்திருக்கக்கூடிய இலாபம்

- | | |
|----------------|----------------|
| 1. ரூபா 40,000 | 2. ரூபா 80,000 |
| 3. ரூபா 70,000 | 4. ரூபா 7,000 |
| 5. ரூபா 90,000 | (.....) |

13. மோட்டார் வாகனம் ஒன்றின் கிரயம் 300,000/= ஆகும். அதன் பயன்பாட்டு ஆயுட்காலம் 10 வருடங்களாகவும் காணப்பட்டது. முதல் நான்கு வருடத்திற்கான திரண்ட தேய்வு 100,000 எனின் இழிவுப் பெறுமதி யாது?
1. ரூபா 25,000
 2. ரூபா 200,000
 3. ரூபா 30,000
 4. ரூபா 50,000
 5. ரூபா 100,000
- (.....)
14. வரையறுத்த மலர்விழி நிறுவனத்தின் அ.மு.க, ஐயக்கடன் ஏற்பாடு தொடர்பான தகவல் வருமாறு
- | | |
|------------------|------------------|
| 31/12/2011 | 31/12/2012 |
| ஐயக்கடன் ஏற்பாடு | ஐயக்கடன் ஏற்பாடு |
| 23,000 | 30,000 |
- மேலதிக தகவல்
- 2012ம் ஆண்டுக்கான அ.மு.கடனாக 25,000/= தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
- 31/12/2012 வருமானக்கூற்றல் தாக்கல் செய்ய வேண்டிய அ.மு.க, ஐயக்கடன் ஏற்பாட்டு மீதி யாது?
1. ரூபா 55,000
 2. ரூபா 32,000
 3. ரூபா 53,000
 4. ரூபா 25,000
 5. ரூபா 48,000
- (.....)
15. வரையறுத்த வினோதா நிறுவனத்தின் 2013 தை மாத வங்கிக்கூற்றின்படி, 10,100 என்றும் பாதக மீதியினை காட்டியது, ஆனால் அத்திகதிய வங்கிமீதி வேறுபட்டுக் காணப்பட்டது. அதற்கான காரணங்கள்
- வங்கியினால் செலவு வைக்கப்படாத காசோலை 16,200/=
 - வங்கியினால் வரவு வைக்கப்படாத காசோலை 16,000/=
 - நிறுவனத்தினால் வைப்பு செய்யப்பட்ட 8,100 காசோலையினை வங்கி தவறுதலாக அனோதா கணக்கில் பதித்தது எனின், நிறுவனத்தின் 2013 தை மாத காசேட்டின் மீதி யாது?
1. ரூபா 18,400
 2. ரூபா 10,100
 3. ரூபா 34,400
 4. ரூபா 16,600
 5. ரூபா 24,300
- (.....)
16. வரையறுத்த ஜெயா நிறுவனத்தின் 6 நிரந்தர ஊழியர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மாதாந்த 9,000/= வீதம் நிறுவனம் அவர்கள் கணக்கில் வங்கியில் வைப்புச் செய்கிறது. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு தொழிலாளர் 10% தொழில் தருநர் 15% பங்களிப்புச் செய்கின்றனர். வருமானக் கூற்றில் சம்பளமாகவும், ஊழியர் சேமலாப நிதிச் செலவாகக் காட்ட வேண்டிய தொகை
1. ரூபா 100,000, 15,000
 2. ரூபா 600,000, 15,000
 3. ரூபா 720,000, 15,000
 4. ரூபா 600,000, 90,000
 5. ரூபா 720,000, 108,000
- (.....)
17. மேற்படி நிறுவனத்தின் ஐந்தொகையில் ஊழியர் சேமலாபநிதி தொடர்பாக பொறுப்பாகக் காட்ட வேண்டிய தொகை யாது?
1. ரூபா 72,000
 2. ரூபா 108,000
 3. ரூபா 180,000
 4. ரூபா 720,000
 5. ரூபா 60,000
- (.....)
18. நெல்லை நிறுவனத்தின் ஜனவரி 2011 அட்டுறு மின்சாரம் 2,500, 2011இல் காசாகச் செலுத்திய கட்டணம் 17,000. 31 டிசம்பர் முற்பண மின்கட்டணம் 500/= எனின் 2011இல் ஆண்டுக்கு வருமானக் கூற்றில் தாக்கல் செய்ய வேண்டிய தொகை
1. ரூபா 15,000
 2. ரூபா 19,000
 3. ரூபா 18,000
 4. ரூபா 14,000
 5. ரூபா 20,000
- (.....)
19. தோப்பு வாலிபர் விளையாட்டுக் கழகத்தின் 200 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. அங்கத்தவர் கட்டணம் 500/= வாகும்
- பெறவேண்டிய சந்தா 5,000
 - முற்பணமாகப் பெற்ற சந்தா 3,000

கணக்காண்டு காலத்தினுள் 170 அங்கத்தவர்கள் 2010ம் ஆண்டுக்கான சந்தாவினைச் செலுத்தினர். இவர்களுள் 20 அங்கத்தவர்கள் 2011ம் ஆண்டுக்கான சந்தாவினைச் செலுத்தினர். ஆண்டிற்கான வருமான செலவுக் கணக்கில் பதிவிடப்படும் சந்தாத் தொகை யாது?

1. ரூபா 88,000
2. ரூபா 78,000
3. ரூபா 98,000
4. ரூபா 95,000
5. ரூபா 100,000

(.....)

20. 2010.12.31இல் உள்ளவாறான வருமதி சந்தாத்தொகை யாது?

1. ரூபா 12,000
2. ரூபா 3,000
3. ரூபா 27,000
4. ரூபா 10,000
5. ரூபா 5,000

(.....)

21. 2011.03.31இல் நிறுவனம் 40,000 கிரயமுடையதும் 25,000/= திரண்ட பெறுமானத் தேய்வையும் கொண்ட இயந்திரமொன்றை 10,000/= பெறுமதி மதிப்பிடப்பட்டு 50,000/=க்கு இயந்திரமொன்று அதே தினத்தில் பகுதி மாற்றம் செய்யப்பட்டது. மிகுதிப்பணம் காசாக செலுத்தப்பட்டது. இப்பரிமாற்றம் தொடர்பாக எழும் விளைவு

1. ரூபா 10,000 நட்டம்
2. ரூபா 15,000 நட்டம்
3. ரூபா 5,000 நட்டம்
4. ரூபா 25,000 இலாபம்
5. ரூபா 5,000இலாபம்

(.....)

22. பின்வருவனவற்றுள் தொங்கற் கணக்கினை உருவாக்குவதற்கு அவசியமான கொடுக்கல் வாங்கல்

1. வாகனமொன்றின் சிறிய பாகமொன்றை பதிலீடு செய்ததன் கிரயம் 4,000/= வானது வாகனக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வாகனத் திருத்துநர் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.
2. 10,000/= விற்கான கிரயப் பட்டியல் கணக்கு புத்தகங்களிலிருந்து விடுபட்டிருந்தது.
3. கடன்பட்டோர் ஒருவரிடமிருந்து பெற்ற 35,000/= காசுத் தொகையானது காசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விற்பனைக் கணக்கில் செலவு வைக்கப்பட்டுள்ளது.
4. கடன் கொடுநரிடம் பெற்ற கழிவு கணக்கில் வரவு வைக்கப்பட்டதுடன் கடன் கொடுத்தோர் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தது.
5. வங்கி அறவிட்ட சேவைக்கட்டணத்தொகை 8,000/=வானது வங்கிக் கூற்றிலும் காசேட்டு வங்கி நிரலிலும் சரியாகப் பதிவிடப்பட்டிருந்தது

(.....)

23. பின்வரும் கணக்கீட்டு விகிதங்களில் வணிக நிறுவனத்தில் நிதி நிலைமை விகிதங்களில் ஒன்றாகக் கருதப்பட முடியாதது

1. உரிமை விகிதம்
2. வட்டிக்காப்பு விகிதம்
3. சொத்துப் புரள்வு விகிதம்
4. திரவ விகிதம்
5. கடன்விகிதம்

(.....)

பொருள்	அளவு	கிரயம்	கைத்தேறியது
M1	300	10/=	15/=
M2	500	20/=	16/=

மொத்த அடிப்படையில் இருப்புப் பெறுமதி இடப்படுகிறதெனின் இருப்பின் பெறுமானம்

1. ரூபா 11,000
2. ரூபா 13,000
3. ரூபா 12,500
4. ரூபா 4,500
5. ரூபா 9,000

(.....)

25. நிலத்துக்கு சாதாரண நிலைமையின் கீழ் பெறுமானத் தேய்வு விதிக்கப்படாமைக்கான காரணம் யாது?

1. நிலத்தினைப் பயன்படுத்தும்போது பாவனை விரயம் ஏற்படுவதில்லை.
2. நிலத்தின் பெறுமதி நாளடைவில் அதிகரிக்கின்றது.
3. நிலத்தின் பயன்பாட்டு ஆயுட்காலம் வரையறையற்றது.
4. நிலத்தின் பெறுமதியினைத் துல்லியமாக மதிப்பிட முடியாது.
5. எல்லா நிலங்களும் ஒரே பயன்பாட்டு ஆயுட்காலத்தினைக் கொண்டுள்ளன

பாதிடப்பட்ட இயந்திர மணித்தியாலங்கள்	25,000
உண்மையான இயந்திர மணித்தியாலங்கள்	21,875
பாதிடப்பட்ட மேந்தலைகள்	400,000

உண்மையான மேந்தலைகள்

380,000

மேந்தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முன்னரே கணிப்பிடப்பட்ட இயந்திர மணித்தியால மேந்தலை உள்ளடக்க வீதம் எவ்வளவு?

- | | |
|-------|-------|
| 1. 16 | 2. 12 |
| 3. 18 | 4. 20 |
| 5. 14 | |

(.....)

• 27, 28ம் வினாக்களுக்கு பின்வரும் தகவல்களைப் பயன்படுத்துக.

2012/4/1 மீதி/கீ/கொ/வ	2,000	5/= வீதம்
2012/4/10 பெறுவனவு	4,000	8/= வீதம்
2012/4/15 பெறுவனவு	6,000	9/= வீதம்
2012/4/20 விநியோகம்	11,000	

27. சரக்கிருப்பு வழங்கலின்போது முதல் வந்தது முதல் வெளியே முறையில் 2012/04/30 இல் இருப்பின் பெறுமானம்

- | | |
|-----------|-----------|
| 1. 54,000 | 2. 10,000 |
| 3. 11,000 | 4. 32,000 |
| 5. 9,000 | |

(.....)

28. சரக்கிருப்பு வழங்கலின்போது நிறையளித்த சராசரி முறையினைப் பயன்படுத்தி விநியோகம் செய்யப்படுகின்றபோது 2012/4/20 இல் விநியோகப் பெறுமதி யாது?

- | | |
|-----------|-----------|
| 1. 88,000 | 2. 99,000 |
| 3. 86,000 | 4. 96,000 |
| 5. 87,000 | |

(.....)

• தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி 29,30 வினாக்களுக்கு விடையளிக்குக.

அலகொன்றின் விற்பனை விலை 100 அலகொன்றின் மாறும் கிரயம் 50/= நிலையான கிரயம் - 100,000

29. அலகு ஒன்றிற்கான பங்களிப்பு யாது?

- | | |
|--------|-------|
| 1. 100 | 2. 50 |
| 3. 150 | 4. 20 |
| 5. 10 | |

(.....)

30. இலாபமாக 10,000 உழைக்க வேண்டுமாயின் விற்பனை செய்யப்படும் விற்பனை அலகு யாது?

- | | |
|----------|----------|
| 1. 2,000 | 2. 3,000 |
| 3. 2,200 | 4. 2,100 |
| 5. 2,300 | |

(.....)

• 31-40 வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமான விடை தருக.

31. கணக்கீட்டுத் தகவல்களின் பிரதான பண்புகள் 4 இனைக் குறிப்பிடுக.

- | | |
|---------|---------|
| 1. | 2. |
| 3. | 4. |

32. உற்பத்திக் கம்பனியொன்றின் ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்

கட்டளைக்கிரயம் அலகு ஒன்று - 200/=

இருப்பு பேணல் கிரயம் - வருடத்திற்கு 100

வருடாந்தக் கேள்வி - 10,000

மேந்தரப்பட்ட தகவல்களைக் கொண்டு பின்வருவனவற்றிற்கு விடை தருக.

1) சிக்கனக் கட்டளைத் தொகை (EOQ)

2) வருடாந்தக் கட்டளைகளின் எண்ணிக்கை

33. அறுமுகம் வெதுப்பக நிறுவனம் தனது வெதுப்பி உற்பத்தி நாளாந்தம் மேற்கொள்கின்றது. பயன்படுத்தப்படும் கிரய மூலகங்களுக்கு உதாரணம் தருக.

- 1) நேர் மூலப்பொருள்
- 2) நேர் ஊழியம்
34. சஞ்ச நிறுவனமொன்றின் சில்லறைக் காசாளர் முற்பணத்தைப் பெறும் தினத்தில் 2,000/= மீதியாக வைத்திருந்தார். இக்காலத்தில் பத்திரிகைச் செலவு, அஞ்சல் செலவு, பிரயாணச் செலவாக 3,000/= செலவு செய்யப்பட்டது.
 1. மாத ஆரம்பத்தில் பிரதான காசாளரிடமிருந்து முற்பணமாகப் பெற்ற தொகை
 2. இத்தினத்தில் மீளநிரப்பு செய்யவேண்டிய தொகை என்ன?
35. பங்குடமையில் இலாப நட்ட விகிதம் மாற்றமடையும் சந்தர்ப்பங்கள்
 1. 2.
36. இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பின்வரும் அடிப்படையில் நிதியினைப் பெறுகின்றன
 1. 2.
37. காசப்புத்தகத்தின் பெற்ற கழிவு நிரல் என்பது நிரல் ஆக இருக்கும் அதேவேளை அதன் மொத்தம் பொதுப்பேரேட்டிலுள்ள கணக்கில் பதியப்படுகிறது.
38. பின்வருவனவற்றிற்குப் பொருத்தமான மூல ஆவணங்களைக் குறிப்பிடுக.
 1. ஊழியரொருவரால் ஒவ்வொரு வேலை தொடர்பாக செய்த வேலை நேரத்தை உள்ளடக்கிப் பூரணப்படுத்தப்பட்ட பத்திரம்
 2. நிறுவனத்தின் பல்வேறு உற்பத்தி சேவைப் பிரிவுகளின் பொருள் தொடர்பாக வழங்கல் பிரிவிற்கு அனுப்பும் பத்திரம்
39. பொருத்தமான கிரயத்தை அதற்கு நேரே எழுதுக.
 1. செயற்பாட்டு மட்டத்தில் விற்பனை விகிதத்திற்கு ஏற்ப நேர் விகிதமாக வேறுபடும் கிரயம்
 2. குறிப்பிட்ட முகாமையாளருக்கு தமது வகை கூறல் எல்லைக்குள் சாதாரணமாகக் கையாள முடியாத கிரயம்
40. பெறுமானத் தேய்வினை ஏற்படுத்தும் காரணிகள் 2 தருக.
 1. 2.
41. பின்ரும் விடயத்தில் வேறுபடுத்துக.

கொள்ளல் கொடுத்தல் கணக்கு	வருமானச் செலவுக்கணக்கு

42. மறுகட்டளைத் தொகை மாதிரிக்கான இரண்டு எடுகோள்
 1.
 2.
43. பின்வரும் ஒவ்வொரு விடயங்கள் காசப்பாய்ச்சல் கூற்றின் மூன்று பிரதான உருப்படிக்குள் உள்ளடக்கலாம். அவ்வாறான நடவடிக்கைகள் வருமாறு

காசுப்பாய்ச்சல்	நடவடிக்கை
1. வங்கிக்கடன் செலுத்தியது	
2. இயந்திரம் கொள்வனவு	
3. சம்பளம் கொடுப்பனவு	
4. பங்கு வழங்கல்	

44. காந்தன் கம்பனியின் 2012ஆம் ஆண்டுக்கான தகவல் வருமாறு

	01.04.2011	31.03.2012
கடன்பட்டோர்	30,000	50,000
இறுதி இருப்பு	10,000	?
கடன்பட்டோர் பெ.காசு	150,000/=	
ஆண்டுக்கான கொள்வனவுகள்	200,000/=	

மொத்த இலாபவீதம் கிரயத்தில் 25% எனவும், தீ விபத்தின் பின் 20,000/= என மதிப்பிடப்பட்டது. தீயினால் அழிந்த சரக்கின் கிரயம் யாது?

.....

45. இருப்பு பேரேடு, பத்தாய அட்டைக்கு இடையிலான வேறுபாடு தருக.

பத்தாய அட்டை	களஞ்சியப் பதிவேடு

46. பின்வரும் தகவல்களைக் கொண்டு விடை தருக.

• உற்பத்திக்குத் தயாராக உள்ள மூலப்பொருள் கிரயம்	270,000
• குறித்த கால இறுதியில் காணப்பட்ட மூலப்பொருள் இருப்பு	30,000
• நேர்க்கூலிக்கிரயம்	60,000
• ஏனைய தொழிற்சாலை மேந்தலைக் கிரயம்	50,000
• குறைவேலை இருப்பில் அதிகரிப்பு	10,000

குறித்த காலத்திற்கான உற்பத்திக்கிரயம் யாது?

.....

47. சிக்கனக் கட்டளைத்தொகையினைத் தீர்மானிக்கும் இரண்டு வகையான கிரயங்கள்

1.
2.

48. நிறுவனத்தின் ஏடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தகவல்கள்

	2011	2012
வருடத்திற்கான இலாபம்	150,000	160,000
வட்டிச்செலவு	10,000	20,000

2011, 2012ம் ஆண்டுக்கான வட்டிக்காப்பு விகிதம் யாது?

.....

49. திரும்பி வரும் காலம் முறைமையுடன் ஒப்பிடும்போது தேறிய நிகழ்காலப் பெறுமதி முறையில் காணப்படும் சிறப்பு அம்சங்கள் 2 தருக.

.....

.....

50. ABC கம்பனியின் 31/3/2011இல் கூறப்பட்ட மூலதனம் 2,000,000 ஆகும். பங்கொன்றின் சராசரிப் பெறுமதி 20/= ஆகும். 31.03.2012இல் வைத்திருக்கும் ஒவ்வொரு 5 பங்கிற்கு 1 பங்கு என்ற அடிப்படையில் உபகாரப் பங்கு வழங்கல் மேற்கொள்ளப்பட்டது ஆயின் உபகார வழங்கலில் கம்பனியின் மூலதனத்தின் மீதி யாது?

.....

கணக்கீடு

1	-	5
2	-	5
3	-	2
4	-	3
5	-	2
6	-	3
7	-	1
8	-	3
9	-	5
10	-	2

வினாத்தாள் I

11	-	5
12	-	3
13	-	4
14	-	2
15	-	1
16	-	5
17	-	3
18	-	4
19	-	5
20	-	3

விடைகள்

21	-	2
22	-	4
23	-	4
24	-	3
25	-	3
26	-	1
27	-	5
28	-	4
29	-	2
30	-	3

31. 1. பொருத்தமான தன்மை

2. நம்பகத்தன்மை

32. 1. 200

2. 50 தடவை

33. 1. கோதுமை மா

2. தயாரிப்பாளர் சம்பளம்

34. 1. 5,000/=

2. 3,000/=

35. 1. பங்காளர் சேரல்

2. பங்காளர் விலகல்

36. 1. சந்தா

2. நன்கொடை

37. 1. ஞாபன நிரல்

2. பெற்ற கழிவு

38. 1. நேர அட்டவணை

2. வேண்டுகோள் பத்திரம்

39. 1. மாறும் கிரயம்

2. கட்டுப்படுத்த முடியாத கிரயம்

40. பயன்தரு ஆயுட்காலம்

பெறுமானத் தேய்வுக்கு உள்ளாகும் பெறுமதி

41.

	கொள்ளல் கொடுத்தல் கணக்கு	வருமானச் செலவுக் கணக்கு
1	காசு முறையில்	அட்டுறு முறையில்
2	காசுக் கணக்கை ஒத்தது	இலாபநட்டக் கணக்கை ஒத்தது

42. கட்டளைக் கிரயம், பராமரிப்புக் கிரயம் நிலையானது

43. 1. வங்கிக்கடன்

- நிதியீட்ட நடவடிக்கை

2. இயந்திரக் கொள்வனவு

- முதலீட்டு நடவடிக்கை

3. சம்பளக் கொடுப்பனவு

- செயற்பாட்டு நடவடிக்கை

4. பங்கு வழங்கல்

- நிதியீட்ட நடவடிக்கை

44. தீயினால் அழிவடைந்த இருப்பு 24,000

45.

பந்தாய அட்டை	களஞ்சியப் பேரேடு
அலகு ரீதியாகக் கணிப்பிடப்படும்	பெறுமதி ரீதியாகக் கணிப்பிடப்படும்

46. உற்பத்திக்கிரயம் = 360,000/=

47. கட்டளைக் கிரயம், பராமரிப்புக்கிரயம்

48.

வட்டிகாப்பு

2011	2012
150,000	160,000
10,000	20,000

49. 1. பணத்தின் காலப்பெறுமதி கருத்தில் கொள்ளப்படல்
2. முழுச் செயற்திட்டத்தின் மொத்த காசுப்பாய்ச்சல் கருத்திற் கொள்ளுதல்

50. $\frac{2,000,000}{20} = 100,000$ பங்கு

$\frac{100,000}{5} = 40,000$

$40,000 \times 20 = 80,000$

மூலதனம் = $2,000,000 + 80,000$
= 2,080,000

